



ஆய்வுச்சுடர்

(பன்னாட்டு பன்முகத்தமிழ் அரையாண்டு மின்-ஆய்விதழ்)
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி



(தன்னாட்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்றது, தேசியத்தர
மூன்றாம் மறுமதிப்பீட்டில் 'A' தகுதி (4க்கு 3.67 தரப் புள்ளிகள்), திறன்மிகு கல்லூரி,
புதுதில்லி இந்திய அரசு உயிரித் தொழில்நுட்பத்துறையின் நட்சத்திரத் தகுதி
மற்றும் தேசியத்தர வரிசைப் பட்டியலில் (NIRF 2019) 51ஆம் இடம் பெற்றது)

சிவகாசி - 626124, தமிழ்நாடு, இந்தியா.

புரவலர்

திரு. கி. அபிரூபன், M.B.A.,

தாளாளர்

துணைத்தலைவர்

முனைவர் க. சிவனேசன்

தமிழ்த்துறைத்தலைவர்

தலைவர்

முனைவர் செ. அசோக், B.Sc., M.P.Ed., M.Phil., D.Y.Ed., Ph.D.

முதல்வர்

பதிப்பாசிரியர்

முனைவர் ந. அருள்மொழி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

சுடரின் முழக்கம்

முல்லை திரிந்த பாலை நிலமெனினும் உழைப்புத் திரியாத சிவகாசி மண்ணைக் கல்விச்
சுடரால் ஒளிமிகு நிலமாக மாற்றிக் கொண்டுள்ளது எம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி! கல்வி
கற்க வரும் கணினிக் கால இளையோரைக் கண்டு நாள்தோறும் கல்லூரி மன்றுள் இருந்து புன்னகை
பூத்து நிற்கும் அண்ணல் திரு. ப.அய்யநாடார், அன்னை திருமதி அ.ஜானகி அம்மாள் இருவரின் மலர்த்தாள்
பணிகின்றோம்.

திரு. ப.அய்யநாடார் அவர்களின் புதல்வர் பெருமக்களாம் திரு. அ.கிரகதுரை, அரிமா திரு.
அ.வைரப்பிரகாசம், திரு. அ.சுபாஷ் சந்திரபோஸ் (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு.
அ.இராமமூர்த்தி, B.Com., (தலைவர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரின் ஆளுமைத் திறனால்
கல்லூரி கண்ட ஆக்கச் செயல்பாடுகளுக்குக் கரம் கூப்புகின்றோம். எம் கல்லூரியின் வளர்ச்சியில்
நாள்தோறும் வினையாற்றும் திரு வை.அய்யன் கோடீஸ்வரன், B.Tech., (செயலர், அஞ்சாக்கல்லூரி
ஆட்சிக்குழு), திரு. கி.அதிபதி, M.B.A., (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. கி.அபிரூபன்,
M.B.A., (தாளாளர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரை நினைந்து போற்றுகின்றோம். கல்லூரியைக்
கணினியுக்கத்திற்கேற்ற இணையப் பயன்பாட்டோடு அழைத்துச் செல்லும் கல்லூரி முதல்வர்
முனைவர் செ.அசோக் அவர்களுக்கு நெஞ்சம்நிறை நன்றி! தமிழ்த்துறையின் பணிச்செம்மைக்கு ஊக்கம்
தந்து வழிநடத்தும் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் முனைவர் க.சிவனேசன்
அவர்களுக்கு மகிழ்ச்சி நிறை நன்றி!

ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவிய கல்லூரி முதுநிலை
ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் எம். அகிலா அவர்களுக்கும் கல்லூரி முதுநிலை ஆங்கிலத் துறை
மாணவி எம். சண்முக ராஜேஸ்வரி அவர்களுக்கும் நன்றி! கட்டுரைக் கருத்தினைச் சித்திரிக்கும் வண்ண
அட்டைகளை கணினி உதவியோடு உருவாக்கித் தரும் காட்சித்தொடர்பியல்துறை உதவிப்பேராசிரியர்
பா.வெங்கடேஷ் அவர்களுக்கு புன்னகை நிறை நன்றி! வெளித்தெரியாது இவ் இதழ் பணிக்கு
பல்லாற்றாணும் உழைத்திட்ட நல்உள்ளம் நிறைந்த வேர்களுக்கு என்றென்றும் நன்றி!

வசந்தகாலக் கடவுள்களெனப் புராணங்கள் சுட்டும் மன்மதன்-ரதி இணையருள் ரதி
இலக்கியத்திலும் சிற்பத்திலும் பதிவு பெற்றுள்ள திறத்தை விளக்கி ஆய்ந்துள்ள கட்டுரை - சங்க
இலக்கியச் செழுமை, சேரநாட்டு மலையாள மொழியிலும் மொழிபெயர்ப்பாகப் படர்ந்து விரிந்திருக்கும்
திறத்தைச் சுட்டும் கட்டுரை - சைவ, வைணவ சமய மேன்மையைச் சூட்டுவதற்காக எழுந்த கதைகள் இரு
சமயங்களுக்குள்ளும் பரவி நிற்கும் தன்மையை ஆய்ந்து கூறியுள்ள கட்டுரை - பழங்காலக் கல்வி
நிறுவனமான கடிசை, கல்வியை மட்டுமின்றிப் பல்வேறு கலை, வீரம், மருத்துவம் வளர்த்த இடமாகக்
காட்சியளித்ததைத் தொகுத்தாய்ந்துள்ள கட்டுரை - பக்தி இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள தமிழர்
இசைக் கருவிகளைப் பகுத்து விளக்கி ஆய்ந்துள்ள கட்டுரை என ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு
பொருண்மைகளைச் சார்ந்து பல்துறை விளக்கக் கட்டுரைகளாகப் பூத்து நிற்கின்றன.

இருள் நிறை இடத்தில் 'சுடர்' பெரும் ஒளி நிறைத்துப் பெரும் பயன் நல்கும். ஆய்வுச்சுடர்,
பல்துறை அறிவு சார்ந்த ஆய்வாளர்களின் ஆய்வுச் சிந்தனையால் ஆய்வு ஒளி பரப்பிப் பெரும்பயன்
விளைக்கும். ஒளியின் ஒப்புயர்வற்ற தன்மைபோல் ஆய்வுச்சுடரின் ஒளியும் ஆய்வாளர்களின் ஆய்வுப்
பாதைக்கும் சிந்தனைக்கும் புது வெளிச்சம் காட்டும் என்பது உறுதி!

ந. அருள்மொழி
பதிப்பாசிரியர்

Email: tamilaivuchudar@gmail.com

Web: www.anjacaivuchudar.in